

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்: திபா. 96:1

முதல் வாசகம் : 2திமோத்தேயு1:1 - 8

என் அன்பார்ந்த பிள்ளை திமோத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற் கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்பமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை யுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமை, கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

பதில்பாடல் : திருப்பாடல் 96 : 1 - 2, 3, 7, 8, 10

ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே!

நற்செய்தி: மாற்கு 4: 21 - 25

அக்காலத்தில் இயேசு அவர்களிடம், 'விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்' என்றார். மேலும் அவர், 'நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று அவர்களிடம் கூறினார்.

தியானம்: விண்ணிலிருந்து தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற மண்ணிலே மனிதனாக உருவெடுத்து, எமது பாவங்களிலிருந்து விடுதலை தந்து இருளை நீக்கி ஒளிக்கு அழைத்துச் சென்றார் இறைமகன் இயேசு. அவரது பிள்ளைகளாகிய நாங்கள் ஒளியில் நடப்போமேயானால் எமது சொல்லும், செயலும் அவருக்கு உகந்ததாகவே காணப்படும்;. ஆனால் நாங்கள் மீண்டும், மீண்டும் பாவம் செய்து மரக்காலின் உள்ளே வைக்கப்பட்டு, கட்டிலின் கீழே வைக்கப்பட்ட விளக்கிற்கு ஒப்பாயிருக்கின்றோம். எனவேதான் எமது வாழ்க்கையும் வெளிச்சம் என்பதே காணப்படாது இருள் சூழ்ந்திருக்கின்றது. வஞ்சகம், போட்டி, பொறாமை, விட்டுக்கொடுக்காத தன்மை, மற்றவர்களைப்பற்றி தேவையற்ற பேச்சுக்கள் பேசி மனம் நோகப்பண்ணிக் கொண்டு இருக்கின்றோம். நன்மையோ, தீமையோ எதுவானாலும் மற்றவர்களுக்கு செய்வதெல்லாம்;. எமக்கு திருப்பி நடக்கும் என்பதை மறந்து விடுகின்றோம். இவ்வாறானவற்றை கழைந்துவிட்டு ஒளியின் பாதையில் நடப்போம். அப்போதுதான் ஒளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை அவர் அழைத்து தன்னைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க, தனது வல்லமையை வெளிப்படுத்துவதன் மூலம் மற்றவர்களையும் தன்னிடம் அழைத்துவர எம்மை ஒரு கருவியாக பயன்படுத்துவார். எனவே இதை உணர்ந்தவர்களாக அவர் பணிபுரிய எங்களைத் தயார்படுத்துவோம்.